

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்...25.

இன்று மழை...ஆமாம்..கற்கண்டு மழை..

.தித்திப்பு என்றால் அப்படியோரு தித்திப்பு....சர்க்கரை  
அதிகமானவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகக் கேட்கவும்....

இனிமை தெய்வீகமானது பாடல் வழியில்....அதனால் பயம்  
இல்லை....

காதல் ....இரவில் தூக்கம் வரவில்லை.....நாயகன்  
வரவில்லை....அவன் நினைவில் இவள் அழுது  
புலம்பவில்லை...கெட்டிக்காரி...அழுத்தக்காரியும் கூட...அவன்  
எப்படியும் வருவான் என்று ஒரு பாசிடிவ் அணுகுமுறை....

பணத்தோட்டம் படத்தில் சரோஜாதேவிக்காக அம்மா  
பாடியிருக்கும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த  
பத்துபாடல்களில் ஒன்று.வரிகளின் வருடல் சுகம்,இசையின்  
தென்றல் சுகம்,அம்மாவின் தேன்குரல் சுகம்,நாயகியின் அழகு  
முகம்,பின்னணி இசை,பின்னணி காட்சி எல்லாமே சுகமோ  
சுகம்....

ஒரு நாள் இரவில்....அந்த இரவு நீண்ட இரவு அதனால் ஒரு  
நாள்....இந்த நாளை இழுத்து பாடி  
இருப்பார்கள்....வருவான்....வருவானிலும் ஒரு நீளம்.....அது  
அடித்து சொல்ல...வந்தே தீருவான்....கண்ணன்....என்றால்  
குழலில்லாமலா....பின்னணியில் ஒரு குழலோசையைப் பின்னி  
எடுத்திருப்பார் மெல்லிசை மன்னர்....

திருநாள் தேடி தோழியர் கூடி (எல்லோரும் பார்த்துக்  
கொண்டிருக்கும் போதேதான்)சென்றார்...ஏனோ இன்னும்  
திரும்பவில்லை....எப்படி....திணை விதைத்து....அது பனையாய்  
வளர்ந்து.....என் விழிகள் அரும்பவில்லை...

விழிகள்....இரண்டுமுறை அழுத்தி சொல்லி இரக்கத்தை தட்டி  
செல்வதற்கு....அங்கு அம்மாவின் குரலினிமை....ஐயோ...!!!இந்த

இடத்தில் பின்னணியில் வயலினும்,சாரங்கியும்...போதாதா  
வலிமைக்கு....

அவன் இரவில் உலவும் திருடன் என்று அனைவரும்  
பழிக்கின்றனர்...திருடனாயிருந்தால் என்ன...திருடாமல் காதல்  
உண்டா...இதயம் திருடுவது தானே காதல்...நானோ என்னை  
அவன்பால் கொடுத்துவிட்டேன்...இதயத்தை அவன்  
திருடவில்லை...நானேதான் கொடுத்தேன்...ஏனோ இன்னும்  
திரும்பவில்லை...அவன்...என் இறைவன் திருடவில்லை...அழுத்தி  
சொல்லும் சோகம் கூட குரலினிமையால் சுகமாகிறதோ?

1963 இல் வெளியான சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டம்  
படத்திலிருந்து கவியரசரின் வரிகளில்,மெல்லிசைமன்னர்கள்  
இசையில்,சுசீலாம்மாவின் தேன்  
குரலில்...சரோஜாதேவியம்மாவின் நீள்விழிகளில் உறக்கம்  
பிடிக்காத பாடல்

...உங்களோடு.....<http://www.youtube.com/watch?v=...>

## Oru Naal Iravu HD Song

"To Watch This Video Uninterruptedly Visit<http://rajtv.tv>" TO BUY THIS MOVIE IN DVD CLICK  
ON THE LINK BELOW Follow Us -<http://www.rajvideovision.net> Contac...  
YOUTUBE.COM

UnlikeUnlike · · Share · 296

- You, Rajeshkumar Venkatasubramanian, Geetha Ramaswami, Aravind Karthik and 25 others like this.

**Gopalan Srikanth** Excellent Melody.

September 26 at 3:19pm · [Like](#)

- **Anuradha Ramani** Pagal pol nilavu kannavinile en thai vandhal kanna suguma krishna suguma kanmani suguma endral, kumkum erundhathu nitriyela siru kozhapum erandhath kankillele. Liked it.

September 26 at 6:48pm · [Like](#)

- **Rajeswari Narayanan** 'THIRUDAAAADHU ORU NAALUM KAADHAL ILLAI ENBEN' I LIKE THAT RENDITION.

September 26 at 9:46pm · [Like](#) · 1

- **Rajeswari Narayanan** TOP POINT OF THAT SONG ' THIRUDAAAADHU'

September 26 at 9:48pm · [Like](#) · 1

- **Murali Srini** Madam..why long gap..once again a super p.suseela song

September 26 at 10:10pm · [Like](#)

- **Jawahar Jawahar** Lovely song mother

September 27 at 11:02pm · [Like](#)